

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

உஹன பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளிற்குரிய தகவல்களும் உள்ளடங்கலாக நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172(1) உபபிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 10(1) உபபிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புகள் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு உஹன பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் என்பன பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையானதும் நியாயமானதுமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இவ்வறிக்கையின் 1.6 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இந்த கணக்காய்வு நியமங்கள் தொடர்பாக எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவம் மற்றும் தொடர்புடைய கட்டுப்படுத்தும் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தல் மற்றும் நியாயமாக முன்வைத்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றதாக நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடும் செயற்பாடுகள் தொடர்பாக பரீட்சிக்கும் பொறுப்பு, கட்டுப்படுத்தும் தரப்பினரால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரியவாறு புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்ல வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைமுறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- பிரதேச சபையின் கட்டுப்பாட்டு சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்து மூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிறுவனம் இணங்கியிருந்ததா என்பதும்,

- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் சிக்கனமாக, வினைத்திறனாக மற்றும் ஆக்கபூர்வமாக காலவரையறைகளினுள் மற்றும் உரிய சட்ட விதிகளிற்கு இணங்க பெறுகை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடங்குகின்றன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்துள்ளன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் முன்னைய ஆண்டின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டிருந்தன.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2023 ஆண்டில் வேலை கடன்படுகளின் கீழ் கூடுதலாக கணக்கீடு செய்திருந்த ரூபா 1,001,348 பெறுமதி மூலதன பெறுவனவுக் கணக்கில் செலவு வைக்கப்பட்டிருந்தது.	எதிர்வரும் தயாரிக்கும் சரிசெய்ய எடுப்பதென.	கணக்கு போது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டில் செலுத்த வேண்டிய வாழ்கை செலவு, சங்கை கொள்வனவு படிகள், மேலதிக நேர படிகள், எரிபொருள் படிகள் மற்றும் நூலக புத்தக கொள்வனவு பெறுமதி கூட்டுத் தொகை ரூபா 1,069,978 இனை இனங்கண்டு நிதிக்கூற்றுக்களில் காண்பித்திருக்கவில்லை.	எதிர்வரும் தயாரிக்கும் சரிசெய்ய எடுப்பதென.	கணக்கு போது நடவடிக்கை அனைத்து செலவுகளையும் சரரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.
(இ) 2024 ஆண்டிற்குரிய மாகாண சபையின் பிரதான செயலாளரிடம் மற்றும் ஏனைய அதிகாரிகளிடமிருந்து பெற வேண்டிய முத்திரைக் கட்டணத்தை இறுதிக் கணக்கினுள் இனங்கண்டு கணக்கீடு செய்திருக்கவில்லை.	எதிர்வரும் தயாரிக்கும் சரிசெய்ய எடுப்பதென.	கணக்கு போது நடவடிக்கை அனைத்து செலவுகளையும் சரரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.

1.6.2 கணக்கிணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
07 கணக்கு விடயங்களிற்கு உரியதாக மீளாய்வாண்டில் திசெம்பர் 31 திகதி நிதிக்கூற்றுக்கள் பிரகார மீதி மற்றும் சமர்ப்பித்த அட்டவணை பிரகார மீதிக்கிடையே ரூபா 6,637,411 ஆன வித்தியாசம் காணப்பட்டது.	ஆவணங்களை நாளாதுவரையாக்க நடவடிக்கை எடுப்பதென.	இணங்காமையை இனங்கண்டு சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.6.3 கணக்காய்விற்காக எழுத்துமூலச் சான்றுகள் இல்லாமை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
நிதிக்கூற்றுக்களில் காட்டியிருந்த கூட்டுத் தொகை ரூபா 2,594,778 ஆன 04 கணக்கு விடயங்களிற்குரிய மீதி உறுதிப்பாடு, அட்டவணை மற்றும் ஊழியர் பிணை பதிவேடு ஆகிய சான்றுகள் சமர்ப்பிக்கப்படாததால் திருப்திகரமாக பரீட்சிக்க முடியவில்லை.	இந்த பெறுமானத்தை உறுதி செய்து கொள்ள தகவல்களை தேடிக் கொள்ள முடியவில்லை.	மீதிகளை உறுதி செய்து கொள்ள தேவையான முன்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்படுகின்றன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மை	சபையின் கருத்துரை	பரிந்துரை
---	-------------	-------------------	-----------

(அ) 1988 பிரதேச சபைகள் (நிதி மற்றும் நிருவாக) விதி

(i) விதி 5 (xii) நிதி மற்றும் களஞ்சிய உத்தியோகத்தர்களிட நிதி மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக மிருந்து குறித்த நிருவாக விதி பொறுப்பானவர்களிடம் இருந்து சுற்றறிக்கை பிரகாரம் பிரகாரம் பிணை பெற்றுக் கொள்ள பிணை பெற்றுக் நடவடிக்கை எடுக்க வேண்டிய கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டிய போதும் அவ்வாறு எடுப்பதென. எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

(ii) விதி 33 வீதவரித் தொகையை நிலுவை வரி நிதி மற்றும் புறக்கணிப்பது தொடர்பான செலுத்தவுள்ளவர்களை நிருவாக விதி பட்டியலை தயாரித்து ஆதனத் தடை செய்வது தொடர்பான ள இனங்கண்டு பிரகாரம் நடமாடும் சேவையின் நடவடிக்கை

சபையின் போதிய கவனம் மூலம் வீதவரி எடுக்க
செலுத்தப்பட்டிருக்கவில்லை. சேகரிக்கவும் அதன் வேண்டும்.
ஊடாக வரி செலுத்த
புறக்கணிப்பவர்களின்
ஆதனத் தடை செய்ய
நடவடிக்கைகளை
ஆயத்தப்படுத்தியுள்ள
தென.

(iii) விதி மற்றும் 67	59	ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் வருமான பரிசோதகர் அல்லது தவிசாளரினால் அதிகாரம் வழங்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரினால் சபை அதிகார பிரதேசத்தில் கணிப்பீடொன்றை மேற்கொண்டு வணிக வியாபார மற்றும் கைத்தொழில் பற்றிய பட்டியலொன்றை தயாரித்து ஒவ்வொரு ஆண்டினதும் மார்ச் 31 திகதி அல்லது அதற்கு முன்னர் செயலாளரிடமிரு சமர்ப்பிக்க வேண்டிய போதும் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	எதிர்காலத்தில் வணிக வியாபார மற்றும் கைத்தொழில் பற்றிய பட்டியலொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுப்பதென.	நிதி மற்றும் நிருவாக விதி பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(iv) விதி 218		சபைக்கு சொந்தமான அனைத்து காணி மற்றும் கட்டிடங்கள் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டுகளிற்கு ஒரு முறை ஏனும் பரிசீலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய போதும் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	எதிர்காலத்தில் அந்த கூற்றை தயாரித்து சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதென.	நிதி மற்றும் நிருவாக விதி பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் 2024 திசம்பர் 31 திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் வருமானத்தை விஞ்சிய செலவு ரூபா 740,544 ஆனதுடன், அதற்கு எதிராக முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 1,559,586 ஆனது.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

தலைவரின் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கு மற்றும் கடந்த ஆண்டிற்குரியதாக மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம் பற்றிய தகவல்கள் பின்வருமாறு

வருமான மூலங்கள்	2024				2023			
	மதிப்பிடப்பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை	மதிப்பிடப்பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை
	ரூபா.	ரூபா.	ரூபா.	ரூபா.	ரூபா.	ரூபா.	ரூபா.	ரூபா.
i. வீதவரி மற்றும் வரி	5,686,931	5,725,962	3,188,463	7,029,869	3,244,785	2,108,779	1,901,676	4,492,369
ii. வாடகை	10,813,200	6,291,479	6,246,845	376,941	13,476,200	5,225,212	5,056,778	332,308
iii. அனுமதிப்பத்திர கட்டணம்	1,011,000	599,500	599,500	-	1,451,000	519,500	519,500	-
iv. ஏனைய வருமானம்	1,807,000	1,887,021	1,887,021	-	2,507,000	3,586,267	3,586,267	-
கூட்டுத்தொகை	19,318,131	14,503,962	11,921,829	7,406,809	20,678,985	11,439,758	11,064,221	4,824,677

2.2.2 வருமான சேகரிப்பின் செயலாற்றுகை

சபையின் வருமானங்களையும் சேகரிக்கும் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே தரப்படுகின்றன.

	கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ)	மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதி அறவிட வேண்டிய நிலுவை வீதவரி பெறுமதி ரூபா 7,029,869 ஆனதுடன் அது ஆண்டிற்குரிய மதிப்பீட்டுப் பெறுமதியான ரூபா 4,287,951 இற்கு ஒப்பாக இரண்டு மடங்கிற்கு கிட்டிய பெறுமதியாகும்.	காலாண்டு அறிவித்தல் வெளியிட்டு நிலுவையை சேகரிக்க நடவடிக்கை எடுப்பதென.	நிலுவை வருமானத்தை விரைவில் அறவிட வேண்டும்.
(ஆ)	மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதி அறவிட வேண்டிய நிலுவை கடை வாடகை வருமானம் ரூபா 376,941 ஆனதுடன் அவற்றில் ரூபா 332,307 தொகை ஆண்டு 01 முதல் 07 ஆண்டுகள் வரையான காலமாக அறவிட வேண்டியதாக காணப்பட்டது.	பிணை வைப்புச் செய்துள்ள வைப்புத் தொகையை கடை வாடகைக்காக அறவிட்டு எஞ்சிக் காணப்படும் நிலுவை தொகை தொடர்பாக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க செயற்படுவதென.	நிலுவை வருமானத்தை விரைவில் அறவிட சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இ)	மாகாண சபை பிரதான செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளிடமிருந்து 2024 திசெம்பர் 31 திகதி பெறவேண்டியதாக காணப்பட்ட முத்திரை கட்டண பெறுமதி ரூபா 953,789 ஆனது.	தற்போது நிலுவை வருமானத்தின் ஒரு பகுதி கிடைத்துள்ளதென.	நிலுவை தொகையை விரைவில் அழைப்பித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் விதிக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ளல்

பிரதேச சபை அதிகார சட்டத்தின் 3 பிரிவின் கீழ் பொது மக்கள் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டு சேவைகள் மற்றும் பொதுப் பாதைகள் தொடர்பான விடயங்களை ஒழுங்குபடுத்தலும் கட்டுப்படுத்தலும், பொது மக்களின் நல்வாழ்வு, வசதி மற்றும் நலன்புரி ஆகிய சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியதாக இருந்த பணிகளை நிறைவேற்றுதல் தொடர்பில் அவதானிக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு

கணக்காய்வு அவதானிப்பு

பிரதேச சபை சட்டத்தின் 126 ஆம் பிரிவின் கீழ் துணைச் சட்டம் விதிக்க வேண்டிய விடயங்களை இனங்கண்டு துணைச் சட்டம் விதிக்க நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

விதிக்க வேண்டிய துணைச் சட்டங்களை இனங்கண்டு அதனை தயாரித்து எதிர்காலத்தில் அங்கீகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதென.

பரிந்துரை

துணைச் சட்டம் விதித்து சபையின் நடவடிக்கைகளை சட்ட ரீதியாக்கிக் கொள்ள வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்**கணக்காய்வு அவதானிப்பு**

- (அ) பிரதேச சபைக்கு சொந்தமாக திண்மக் கழிவு முகாமைத்துவ அலகொன்று இல்லாததுடன் மீளாய்வாண்டில் ரூபா 526,457 செலவில் திரட்டிய குப்பைப்பளை அம்பாறை நகர சபைக்குரிய கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையத்திற்கு போக்குவரத்து செய்யப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் பிரதேச சபைக்கு தனியான கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையமொன்றை அமைப்பது தொடர்பில் சபையின் கவனம் போதியளவில் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

பிரதேச செயலாளர் ஊடாக நிலமொன்றை ஒதுக்கிக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதுடன் எதிர்காலத்தில் கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பரிந்துரை

கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையமொன்றை அமைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- (ஆ) மத்திய சுற்றாடல் அதிகார சபையின் நிதிஏற்பாட்டின் கீழ் திண்மக் கழிவுப் பொருள் நிலையத்தை நிர்மாணிக்கு பணிக்காக 2016 ஆண்டில் கிடைத்திருந்து ரூபா 1,789,907 இலிருந்து சபையினால் ஒப்பந்ததாரரிடமிருந்து ரூபா 1,314,000 முற்பணம் வழங்கப்பட்டிருந்தது. பொது மக்களில் எதிர்ப்பின் முன்னால் இந்த நிர்மாண நடவடிக்கைகளை ஆரம்பிக்காது கைவிடப்பட்டிருந்த போதும் அந்த முற்பணத்தை 07 வருடங்களிற்கு அதிக காலமாக உடன்படிக்கைதாரரிடமிருந்து மீள் அறவிட சபையினால் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

எதிர்காலத்தில் கொள்ள எடுப்பதென.

தீர்த்துக் நடவடிக்கை

முற்பணத்தை வரைவில் தீர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்**கணக்காய்வு அவதானிப்பு**

- (அ) சபைக்கு சொந்தமான 44 மயானங்கள் மற்றும் 05 மைதானங்களின் பெறுமதியை இனங்கண்டு கணக்கீடு செய்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

இக் காணிகளை தற்போது சபையின் பெயரில் சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் அவற்றை சுவீகரித்த பின்னர் மதிப்பிட்டு கணக்கீடு செய்வதென.

பரிந்துரை

பெறுமதியை இனங்கண்டு கணக்கீடு செய்ய வேண்டும்.

- (ஆ) சபைக்கு சொந்தமான 10 வாகனங்களை திருத்தம் செய்து மீண்டும் பாவிக்க

இந்த வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ய

வாகனங்களை ஏலத்தில் விற்க

அல்லது திருத்த முடியாத வாகனங்களை ஏலத்தில் விற்க சபையினால் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

பல தடவைகள் பிரதி பிரதான செயலாளர் (நிதி) இற்று அறிவித்துள்ளதென.

தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும்.

(இ) சபை பொறுப்பில் காணப்படும் 05 வாகனங்களின் உரிமையை சபையின் பெயரில் சுவீகரிக்க தேவையான நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

இரண்டு வாகனங்களின் உரிமையை மாற்றுவதற்கு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் எஞ்சிய வாகனங்களிற்காக M.T.A. 06 படிவத்தை நிரப்பிக் கொள்ள இயலாததால் சுவீகரிப்பு நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதென.

மோடார் வாகன போக்குவரத்து ஆணையாளர் வினவி சபை பொறுப்பிலுள்ள வாகனங்களின் உரிமையை சபையின் பெயரில் சுவீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.4 மனித வளங்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டு இறுதியளவில் சபையின் 08 பதவிகளில் 14 வெற்றிடங்கள் காணப்பட்டன.

சபையின் கருத்துரை

சபையில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பாக குறித்த நிறுவனங்கள் அறிவிருத்தப்பட்டுள்ளதென.

பரிந்துரை

பதவியணி வெற்றிடங்களை நிரப்பிக் கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.5 வாகனத் தொகுதியின் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

சபைக்கு சொந்தமான பாவனை நிலையில் காணப்படும் 17 வாகனங்களிற்காக வருமான அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி சான்றிதழ் பெற்றுக் கொள்ள சபை நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

சபையின் வருமான நிலைமையை கருத்திற் கொண்டு எதிர்வரும் காப்புறுதி சான்றிதழ் மற்றும் வருமான அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பதென.

பரிந்துரை

குறித்த வாகனங்களிற்காக வருமான அனுமதிப் பத்திரம் மற்றும் காப்புறுதி சான்றிதழை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 உள்ளகக் கண்காய்வு

கணக்காய்வு அவதானிப்பு

இன் 19 ஆம் இலக்கம் கொண்ட தேசிய கணக்காய்வு சட்டத்தின் 40 ஆம் பிரிவின் மற்றும் நிதிப்பிரமாணம் 133(1) பிரகாரம் உள்ளக கணக்காய்வு மூலம் சபையின் அனைத்து செயற்பாடுகளும் மேலுக்கை செய்யப்படும் வகையில் நிலுவை செயன்முறைமைகளை மேம்படுத்துவதற்கு மற்றும் செயலாற்றுகையை உயர்த்துவதற்கான போதிய பரிந்துரைகளை தயாரித்து நடைமுறைப்படுத்தி இருக்கவில்லை

சபையின் கருத்துரை

எதிர்காலத்தில் போதிய பரிந்துரைகளை தயாரிக்க நடவடிக்கை எடுப்பதென.

பரிந்துரை

தேசிய கணக்காய்வு சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.2 கணக்காய்வுக் குழு

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவ கணக்காய்வு திணைக்களத்தின் 2019 சனவரி 12 ஆம் திகதிய இலக்கம் DMA/01-2019 கொண்ட உள்ளக கணக்காய்வு வழியாட்டி மீதான சுற்றறிக்கை பிரகாரம் மீளாய்வாண்டில் சபையினால் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுவை இஸ்தாபித்து குழுக்கூட்டம் நடாத்தியிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

2024 ஆண்டில் காலாண்டிற்கு ஒன்று வீதம் 04 கூட்டங்களை மற்றும் 2025 ஆண்டின் முதலாம் காலாண்டிற்குரிய ஒரு கூட்டத்தை நாத்தியுள்ளதென.

பரிந்துரை

கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுவை இஸ்தாபித்து மற்றும் கூட்டங்களை நடாத்த முயற்சி எடுக்க வேண்டும்.

4.3 பாதிட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டில் பிரதேச சபையின் பாதிட்டு வருமானம் மற்றும் உண்மையான வருமானத்தை பரீட்சிக்கும் போது 06 வருமான விடயங்களில் 01 சதவீதம் முதல் 44 சதவீதம் வரை முரண்கள் அவதானிக்கப்பட்டதில் பாதிட்டுத் திட்டமானது நிதிரீதியான வழிகாட்டியாக பயன்படுத்தப்பட்டு இருக்கவில்லை.

சபையின் கருத்துரை

எதிர்காலத்தில் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதென.

பரிந்துரை

பாதிட்டு திட்டத்தை நிதிரீதியான வழிகாட்டியாக பயன்படுத்த வேண்டும்.

4.4 நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

2017 இன் 19 இலக்கம் கொண்ட நிலைபேறான அபிவிருத்தி சட்டத்தின் பிரகாரம் நிலைபேறான அபிவிருத்தி நோக்கம் மற்றும் குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்காக தேவையான தரவுகளை திரட்டி அதனுடாக தேவையான நிதிஏற்பாடுகளை பெற்றுக் கொள்ள போதிய செயற்பாடுகளை எடுத்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

நிலைபேறான அபிவிருத்தி நோக்கம் மற்றும் குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு நான்கு ஆண்டு அபிவிருத்தித் திட்டத்தை தயாரிப்பதுடன் அதன் பிரகாரம் இனங்கண்ட செயற்திட்டங்களை சபை நிதியத்தால் மற்றும் ஏனைய அபிவிருத்தி செயற் திட்டங்களினுடாக நடைமுறைப்படுத்தப்படும்.

பரிந்துரை

சுற்றறிக்கை பிரகாரம் நிலைபேறான அபிவிருத்தி நோக்கம் மற்றும் குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்காக தேவையான தரவுகளை திரட்டி அதனுடாக தேவையான நிதிஏற்பாடுகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.